

Ref No.: NACL/05/OCT/2024-25 October 01, 2024

То,

BSE Limited,

National Stock Exchange of India Ltd.,

Phiroze Jeejeebhoy Towers, Exchange Plaza, C-1, Block G, Dalal Street, Bandra Kurla Complex,

Mumbai- 400001 Bandra (E) Scrip Code: 544260 Mumbai – 400 051

Scrip Symbol: NORTHARC

Dear Sir/Madam,

<u>Sub.: Newspaper publication for Unaudited financial results of Northern Arc Capital Limited ("the Company") for the first quarter ended June 30, 2024.</u>

Ref.: Intimation pursuant to Regulation 47 & 52 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements)
Regulations, 2015.

With reference to above, please find enclosed the newspaper clippings of the Unaudited Financial Results of the Company for the first quarter ended June 30, 2024, published in the English newspaper - Business Standard and Regional (Tamil) newspaper - Makkal Kural on October 01, 2024.

This intimation is also being uploaded on the Company's website at https://www.northernarc.com/disclosures-sebi-regulations

You are requested to take the above on record.

Thanking you,

For Northern Arc Capital Limited

Prakash Chandra Panda Company Secretary & Compliance Officer

CC:

Catalyst Trusteeship Limited, GDA House, Plot No.85, Bhusari Colony (Right), Paud Road, Pune 411 038.

Gujarat Informatics Limited Block No. 2, 2nd Floor, C & D Wing, Karmayogi Bhavan, Sector-10A, Gandhinagar Phone:079-23256022, Fax:079-23238925 Website: http://gil.gujarat.gov.in

NOTICE FOR INVITING BIDS

GIL invites bid through GeM Portal for Purchase of Blade Sever with Chassis, Storage Based Virtualization Architecture Solution with Network and Security Part for Dial 112 Project of Home Department, Government of Gujarat (GeM Bid No. - GEM/2024/B/5415661 dated 21.09.2024). Interested parties may visit http://www.gil.gujarat.gov.in or https://www.gem.gov.in for eligibility criteria & more details about the bid. - Managing Director

NOTICE

NOTICE is hereby given that the Certificate for the following Lost Share of L&t bearing equity certificate No. 96515 (50 Share), 250071(50 Shares), 357544(100 Share), 460199 (100 Shares and Distinctive No. Nos 4642391 to 4642440, 143071858 to 143071907, 578692508 to 578692607, 619954340 to 619954439 Total 450 Share under the folio no 10225345 of Larsen & Toubro Ltd standing in the name of Raman Bhalla, 94 - A, Garden Colony, Mission Road, Pathankot-145001(Pb.) Have been lost or mislaid and the undersigned has applied to the company and the undersigned has applied to the company to issue duplicate certificates for the said shares Any person who has claim in respect of the said

shares should write to Registrar, KFIN Technolog Limited. Selenium Tower B, Plot 31-32, Gachibov

Financial District, Hyderabad -500032 within one month from this date else the company will roceed to issue duplicate certificates Share holder Name: - Raman Bhalla Mission Road, Pathankot -145001





This is only an advertisement for information purpose and not an offer documen

PUBLIC NOTICE

NOTICE FOR SUSPENSION OF DIRECTOR/CHAIRMAN/CEO

This is to inform the general public and all concerned parties that Eraaya Lifespaces Limited (hereinafter referred to as "Eraaya"/"Company") has, with immediate effect, Suspended Mr. Robin Raina from his position as Chairman cum Director in the Company, and Director cum CEO in Ebix Inc. (acquired by Eraaya), and its global subsidiaries inc as resolved by the Board of Directors on 27/09/2024, until further notice.

The Board of Directors has resolved to take the afore referred action after thorough deliberation in light of serious allegations of financial irregularities committed by Mr. Robin Raina pertaining to the operations of Ebix Inc. and its global subsidiaries.

Mr. Robin Raina's role as a Chairman cum Director of Eraaya, Director and CEO of Ebix Inc. and all its global subsidiaries, shall remain suspended during the pendency of the investigation and he shall further hold no role, powers, or authority with or in respect of the affairs of Eraaya, Ebix Inc. or its affiliates or global subsidiaries until such time as the investigation is completed and a final resolution is passed.

Mr. Robin Raina has further been refrained from contacting, writing or intimidating any of the officers and employees of Ebix Inc. and it's global subsidiaries. During the period of his suspension, No employee or person associated with Eraaya Lifespaces Limited, Ebix, or their subsidiaries and saffiliates shall act upon or follow any written or verbal instructions from Mr.Robin Raina under any sort of authorization/ power of attorney signed by Mr. Robin Raina, in any manner whatsoever. Any individual who fails to adhere to the aforementioned directives will be deemed a renegade and appropriate legal action shall also be taken against such individual.

ndividual who fails to agnere to une automatication of the decisions undertaken by the Board of propriate legal action shall also be taken against such individual. This notice serves as a formal communication of the decisions undertaken by the Board of Directors of Eraaya. All concerned parties are advised to take due notice of the same.

For Eraaya. All concerned parties are advised to take due notice of the same.

For Eraaya Deepriya Snehi (AGM-Legal)

ase note the following: No Authorization for Sale, Lease, or Transfer: Eraaya/Ebix has not authorized any individua

No Authorization for Sale, Lease, or Transfer: Eraaya/Ebix has not authorized any individual, firm, company, or other entity to sell, lease, mortgage, rent, transfer, or engage in any other transaction concerning the aforementioned property. Illegality of Unauthorized Transactions: Any transaction, negotiation, or dealing with respect to the said property with any unauthorized person or entity shall be considered unlawful. Any individual or entity engaging in such unauthorized dealings shall bear all legal consequences and liabilities arising from such actions. Eraaya/Ebix categorically disclaims any responsibility for any such illegal transactions/ dealings. No Post-dated Financial Instruments: No post-dated cheques, promissory notes, or other financial instruments related to any proposed transaction concerning the said property have been issued, accepted, or sanctioned by Eraaya/Ebix. Legal Action Against Violators: Any unauthorized attempt to deal with the property or act on behalf of Eraaya/Ebix without express written consent shall be subject to civil and criminal legal action. Eraaya/Ebix is reserves the right to pursue goal resembles against any

Defiail of Eradya/Euron williout express written consent steam be subject to cert and including legal action. Eradya/Euron reserves the right to pursue all necessary legal remedies against any individual, group, or entity involved in such unlawful acts and/ or attempt to encroach upon the

urge any individual or entity with concerns, or who believes they have been approache

ve urge any individual of entity with concerns, of who believes they have been approached y unauthorized parties in relation to this property, to immediately contact the designated epresentative of Eraaya/Ebix at the following contact details: "mail: agmlegal@eraayallife.com, Phone: (+91) 9821700736
his notice is issued to safeguard the legal interests of Eraaya/Ebix and its stakeholders.

For Eraaya Lifespaces Limited

Deepriya Shehi
AGM Legal

नगर परिषद खुलताबाद जि. छत्रपती संभाजीनगर पिन नं. ४३११०१, दुरध्वनी क्र.०२४८३–२२१२२५, Email: khultabadcomc@gmail.com 2024-25/जा.क./ESR&STP/1860 विविदा नोटीस

www.cbhfl.com.

खुलताबाद नगरपरिषद अंतर्गत सांडपाणी प्रक्रिया केंद्र बांधकामे करणे व पाणीपुरवठा टाकी बांधकामे करून पाणीपुरवठा व्यवस्था करणे निविदा मागविण्यात येत आहे. याबाबतचा सविस्तर तपशिल www.mahatenders.gov.in या संकेतस्थळावर दि. ०८/१०/२०२४ रोजी पर्यंत उपलब्ध आहे. शुध्दीपत्रक व इतर तपशिल इ संकेतस्थळावरच देण्यात येतील. स्वाक्षरित / -

मुख्यायिकारी, नगर परिषद खुलताबाद

NOTICE OF UNAUTHORIZED DEALINGS WITH COMPANY PROPERTY
This is to inform the general public that Eraaya Lifespaces Limited ("Eraaya") has successfully acquired Ebix Inc., including all its global subsidiaries and associated companies, as of 29th August 2024.
That Eraaya Lifespaces Limited (hereinafter referred to as "Eraaya") and Ebix Cash Limited (formerly known as Ebix Software Private Limited) (hereinafter referred to as "Ebix") are the absolute and lawful owners of the immovable property situated at Villa 53, Gaur Mulberry Mansions, Sector 1 (West), Greater Noida.
Please note the following: (KVB) **Karur Vysya Bank**

THE KARUR VYSYA BANK LIMITED Smart way to bank

Regd. & Central Office, No. 20, Erode Road Vadivel Nagar, L.N.S., Karur - 639002 [CIN No: L65110TN1916PLC001295 [E-mail:kvb sig@kvbmail.com] [Website: www.kvb.co.ir [Tel No: 04324-269441] [Fax No: 04324-225700

शेन्ट बैंक होम फायनेन्स लिमिटेड

Cent Bank Home Finance Limited

TENDER NOTICE

Cent Bank Home Finance Limited

nvites applications from interested

Bidders for the supply, support &

maintenance of Compliance Monitoring

Solution on subscription basis. Details

and RFP documents can be obtained

from the 'Tender' section on our website

Further, addendum and corrigendum, if

ny, will be published only on the website,

Last date for the submission of proposa

is 10th October 2024 by 5:00 P.M. The

proposal should be send through Regd.

Post/Courier to Cent Bank Home

Finance Ltd., Central Bank of India MMO

Building, 6th Floor, Fort, Mumbai - 400023.

not in newspapers. So, please keep

visiting our website for any updation.

Notice is hereby given that the following share certificate(s) issued by the Bank are reported as lost/misplaced and holder(s) of the said share certificate(s) have applied to the Bank to issue du

Folio No	Name of the Shareholders	Certificate Numbers	Distinctive Numbers	No of Shares
P00089	PANDURANGAN A	175780	729101831- 729103039	1209
F00009	PAINDURAINGAIN A	10176	27741356 27753450	12095

claim/s with the Bank at its registered office within 15 days of publication of this notice else the Bank will proceed to issue Letter of Confirmation in lieu of duplicate share certificate to the aforesaid applicant (s) without any further intimation

Date: 30.09.2024 Company Secretary

ıpli	olicate Share Certificate(s).					
Certificate Numbers Distinctive Numbers No of Share						
Α	175780	729101831-729103039	1209			
М	40470	07744050 07750450	40005			

Any person who has any claim/s in respect of the said shares should lodge such

For The Karur Vysya Bank Limited

Block No. 2, 2nd Floor, C & D Wing, Karmayogi Bhavan, Sector-10A, Gandhinagar. Phone:079-23256022, Fax:079-23238925 Website: http://gil.gujarat.gov.in

Gujarat Informatics Limited

NOTICE FOR INVITING BIDS GIL invites Bid through GeM portal for Purchase of 755 qty Mobile phones for GVK Emergency Management and Research Institute, Home Department, Government of Guiarat (GeM Bid No: GEM/2024/B/5387512 Dated: 19-09-2024). For eligibility criteria & more details visit to: http://www.gil.gujarat.gov.in & https://www.gem.gov.in. - Managing Director

GOVERNMENT OF TAMIL NADU FINANCE DEPARTMENT, CHENNAI-9

Dated: September 30, 2024 PRESS COMMUNIQUE

It is notified for general information that the outstanding balance of 8.72% Tamil Nadu SDL, 2024 issued in terms of the Government of Tamil Nadu, Finance Department, Notification No.276(L)/W&M-II/2014, dated October 22, 2014 will be repaid at par on October 29, 2024 with interest due up to and including October 28, 2024. In the event of a holiday being declared on the aforesaid date by any State Government under the Negotiable Instruments Act, 1881, the loan will be repaid by the paying offices in that State on the previous working day. No interest will accrue on the loan from and after October 29, 2024.

2. As per sub-regulation 24(2) and 24(3) of Government Securities Regulations, 2007 payment of maturity proceeds to the registered holder of Government Security held in the form of Subsidiary General Ledger or Constituent Subsidiary General Ledger account or Stock Certificate shall be made by a pay order incorporating the relevant particulars of his bank account or by credit to the account of the holder in any bank having facility of receipt of funds through electronic means. For the purpose of making payment in respect of the securities, the original subscriber or the subsequent holders of such a Government Securities, as the case may be, shall submit to the Bank or Treasury and Sub-Treasury or branch of State Bank of India, where they are enfaced / registered for payment of interest, as the case may be, the relevant particulars of their bank account.

3. However, in the absence of relevant particulars of bank account/mandate for receipt of funds through electronic means, to facilitate repayment on the due date, holders of 8.72% Tamil Nadu SDL 2024, should tender their securities at the Public Debt Office, 20 days in advance. The securities should be tendered for repayment duly discharged on the reverse thereof as under:

"Received the Principal due on the Certificate".

4. It should be particularly noted that at places where the treasury work is done by a branch of the State Bank of India, the securities, it they are in the form of Stock Certificates, should be tendered at the branch of the bank concerned and not at the Treasury or Sub Treasury

5. Holders who wish to receive payment at places other than those where the securities have been enfaced for payment should send them duly discharged to the Public Debt Office concerned by Registered and Insured Post. The Public Debt Office will make payment by issuing a draft payable at any Treasury/Sub-Treasury or branch of State Bank of India conducting Government Treasury work in the State of Tamil Nadu

T.Udhayachandran **Principal Secretary to Government** Finance Department, Chennai-9.

ADCON CAPITAL SERVICES LIMITED CIN: L67120MP1994PLC008511 Regd. Office: 417, Chetak Centre NX, Near Hotel Shreemaya RNT Marg, Indore, Madhya Pradesh, 452001

Tel: +91 731 4248442; Email: adconcapital@gmail.com; Website: www.adconcap.com

ement, not for publication, distribution or release directly or indirectly outside India. All capitalized terms used and not defined herein shall have the meaning assigned to them in the letter of offer dated 27th September 2022 filed with Stock Exchange namely BSE Limited and Securities & Exchange Board of India (SEBI)(the Letter of Offer NOTICE IN RELATION TO FORFEITURE OF PARTLY PAID-UP EQUITY SHARES OF THE COMPANY ON WHICH SHARES OF THE RIGHTS EQUITY SHARES HAVE FAILED TO PAY FIRST AND FINA CALL MONEY PURSUANT TO THE FORFEITURE NOTICE DATED SEPTEMBER 27, 2024 .

ISSUE OF UPTO 29,59,25,000 EQUITY SHARES OF FACE VALUE OF Rs. 1/- EACH (RIGHTS EQUITY SHARES) OF OUR COMPANY FOR CASH AT A PRICE OF Rs. 1/- PER EQUITY SHARE (AT PAR) (THE ISSUE PRICE) AGGREGATING UPTO Rs. 29.5925 LAKH ON A RIGHTS BASIS TO THE EXISTING EQUITY SHARE HOLDERS OF OUR COMPANY IN THE RATIO OF 21 RIGHTS EQUITY SHARES FOR

EVERY 25 EQUITY SHARES HELD AS ON RECORD DATE BY EXISTING EQUITY SHAREHOLDERS. PAYMENT METHOD* Amount Payable per Rights Equity Shares | Face Value (Rs.) Premium (Rs.) | Total

i.e. Issue Price On Application On First and Final Call 0.10 Nil 1.00 *For details on the Payment method, please refer to the First & Final Call Money Notice dated

27th November 2023 Board of Directors of the Company have demanded First and Final Call Money of Rs. 0.10 vides First and Final Call Money cum forfeiture Notice dated November 27, 2023. A public advertisement to this effect was made in the leading newspapers, copies of which were submitted to the Stock Exchange for public information on time.

Board of Directors of the Company in their meeting held on September 27, 2024 noted tha the 1431 shareholders of Partly Paid-up Rights Equity Shares have not paid the first and final call money, in accordance with the Letter of Offer dated 27th September 2022 and Article of Association of the Company. Kindly take note that the list of shareholders whose shares have been forfeited, due to non-receipt of Call Monies by the Company, is available on website o the Company www.adconcap.com

П	PURVA SHAREGISTRY (INDIA) PRIVAT
	9, Shiv Shakti Industrial Estate, J. R. Bo
	Opp. Kasturba Hospital Lane, Lower Pa
	Mumbai - 400011, Maharashtra, India
	Tel No.: +91 22 2301 2518 / 8261
	Email: support@purvashare.com
	Investor Grievance Email: support@p
	Website: www.purvashare.com
	SEBI Registration No: INR000001112

Company Secretary & Compliance Officer TE LIMITED Mr. Santosh Pandev Company Secretary & Compliance oricha Marg, Parel (E), 417. Chetak Centre NX. Near Hotel hreemaya RNT Marg, Indore, Madhya Pradesh, 452001 Tel: +91 9930091700

Email: adconcapital@gmail.com;

Contact Person: Deepali Dhuri, Compliance Office

Website: www.adconcap.com

FORM - II ERO POWER LLP

A-805, Lodha Altia, New Cuffe Parade, Wadala, Mumbai-400037, Maharashtra,India
1.The ERO Power LLP ("EPL/ Applicant"), a company/ applicant abovenamed, is a Limited Liability
Partnership incorporated on 19.03.2020 under LLP-Act, 2008, has made an application under sub-sectior
(1) of Section 15 of the Electricity Act, 2003 for grant of Category- IV license for inter State trading in
electricity in all regions across India before the Central Electricity Regulatory Commission, New Delhi. The
necessary details in respect of the applicant are given hereunder: ls in respect of the applicant are given r sued, subscribed and paid-up capital:

Authorised share capital Rs. 50,000/-

l		b) Issued share capital			
			NA		
		c)	Subs	cribed share capital	
			NA		
		d)	Paid-	up share capital	
			NA		
ii) Shareho	olding	pattern (indicate the deta	ils of the sh	nareholders holding 5% of more shares)	
[Nam	e of Shareholder		Mr. Vikran Mukund Yermalkar	
[Citizenship			Indian	
[Resid	dential Status		India	
	Fixed	Capital Contribution	n in EPL	95.00%	
[Shar	eholding %		NA	
AND _					
	Nam	e of Shareholder		Ms. Radhika Mukund Yermalkar	
	Citizenship			NA	
[Residential Status			India	
l	Fixed Capital Contribution in EPL		n in EPL	5.00%	
[Shar	eholding %		NA	
iii) Financia	al and t	echnical strength: EPL h	nas adequa	ate financial and technical resources to unde	

i) Financial and technical strength: EPL has adequate financial and technical resources to undertake the usiness of trading and meets all the statutory requirements in this regard. EPL has full-lime professionals awing industry expertise in the power sector including power trading, regulatory affairs and finance. EPL swell placed to draw on its experience and work with various stakeholders in the Indian electricity system obtail on this opportunity with the aid of its organized, skilled and experienced team. electricity system of the profession of the professio

Recursity of similar activity.

Mr. Vikram Yermalkar (Head of Trading, Founder & Designated Partner): is a power sector profession with over 20+ years of experience in the Power Trading, Energy Risk Management, and Distribution Licensee / Franchisee business. Mr. Vikram Yermalkar has been associated with prestigious organizations such as MSEDCL, Torrent Power, ESSAR, Crompton Greaves and K Raheja. Ns. Vandana Yermalkar (Chief Executive Officer): has over two decades of experience in the Finance Commerce and other aspects of the power sector and is credited with transforming the power distribution sector and its development, Ms. Vandana Banger Yermalkar has been associated with prestigious organizations such as CiCi. Torrent Power, ESSAR, Crompton Greaves, and JSW.

organizations such as (CICI, Torrent Power, ESSAR, Crompton Greaves, and JSW. Qualification: Bachelor's degree in electrical engineering and a master's degree in business administration (EMBA – Finance) from S P Jain School of Global Management Mr. Nisar Sheikh (Head – Technical & Commercial) (BE – Electrical Engineering) is a power sector professional with over 20 years of experience and deep technical acumen in the Power Trading, Energy Risk Management, and Distribution Licensee/ Franchisee business. He has managed a team of over 100 skilled technicians in ITITIES SEZ parks and has expertise in safety with zero – accident record. Qualification: BE – Electrical Engineering Mr. Manish Puranik (Head – Finance) (Chartered Accountant) is a Chartered Accountant by Qualification and has 10+ years of experience. He has rich experience in Finance, Accounts & MIS reporting in manufacturing and service industry. Previously, he has worked with Crompton Greaves and Pagariya Auto.

Qualification: Chartered Accountant JUDINICATION: Chartered Accountant

y Volume of electricity intended to be traded during the first year after grant of license and future plans of
he application to expand volume of trading: Upto 2000 MUs

i) Geographical areas within which the applicant will undertake trading in electricity: Across India

iii) Net worth as on 31st March of three consecutive years immediately preceding the year of application or
or such lesser period as may be applicable and on the date of the special balance sheet accompanying
the application: (values in INK)

Date Net worth 31st August 2024 (on the date INR 11,72,99,768/-INR 9,17,64,171/-INR 6,77,10,962/of special balance sheet) 1st March 2024 31st March 2023 INR 2,47,66,018/-1st March 2022 31st March 2021

viii) Year-wise current ratio and liquidity ratio of the applicant for three years preceding the year in which the application is made, or for such lesser period as may be applicable and on the date of the special balance

heet accompanying the application:	y so approuse and		
Date	Current Ratio	Liquidity Ratio	
31.08.2024	25.00	17.50	
(on the date of special balance sheet)			
31.03.2024	8.66	6.96	
31.03.2023	30.13	15.79	
31.03.2022	15.30	4.61	
31.03.2021	N/A	N/A	

(a) EPL is authorized to undertake trading in electricity under the "Business Activities" clause of its LL greement. o) (b) the said clause reads as

"BUSINESSACTIVITIES OF THE LLP"

1. To carry on the business of Power Generation, Power Trading, Power Distribution and all allied activities including but not limited to business related all allied services in Generation, Trading and Distribution, Solar Roof log/ Ground mounted plant Installations & allied services, Power consultancy Services, Project Modelling, Power Trading and act as a trader in sale and purchase of electricity and electrical energy in any form and in any marked including power exchange and derivates market and by any process and in any fluel, derivatives and to enter into demand side management contracts, energy conservation contracts, enter into contracts for banking of electricity or any other contract and to operate as an energy trading company and to get registered with appropriate agency in accordance with the Electricity Act 2030 or any other act, regulations rules framed herein, policy guidelines laid down by the Central Government / State Government or any notal appency from time to time or any statutory modifications or re-nactment hereof and do all such acts and things necessary or required for doing aforesaid business, including providing advisory and consultancy in issues related to energy and trading of energy. Solar Farms, Manpower Contracts, IT. Electronic Security — CCTV, Access control, intrusion alarm, Perimeter Security and Automation in Services which includes gate barriers swing gate automation, sliding gate automation, automated bollards, Facility Management and all activities incidental or necessary for carrying on the advoesaid business.

aroresaid business."

x) Details of cases, if any, where the applicant or any of his associates, or partner, or promoters, or Directors has been declared insolvent and has not been discharged: NONE

xi) Details of cases, if any, in which the Applicant or any of his Associates or partners or promoters or Directors has been convicted of an offence involving moral turgitude, fraud or any economic offence during the previous three years preceding the year of making the application and the year of making the applicant and the date of release of the above person from imprisonment, if any, consequent to such conviction: NONE

Name of the person: N/A

Relationship with the Applicant: N/A Nature of offence: N/A

Date of conviction: N/A

Xii) Whether the Applicant or any of his Associates, or partners, or promoters, or Directors was ever refused license, and if so, the detailed particular of the application, date of making application, date of order refusing license and reasons for such refusal: NO

Xiii) Whether the Applicant has been granted a license for transmission of electricity: NO

Xiii) Whether the Applicant has been granted a license for transmission of electricity: NO

Xiv) Whether the Applicant been passed by the Commission: NO

Xiv) Whether the Applicant or any of his Associates, or partners, or promoters, or Directors was ever found guilty in any proceedings for contravention non-compliance of any of the provisions of the Act or the rules of the regulations made there under or an order made by the Appropriate Commission, during the year of making the application or five years immediately preceding that year? NO

1. The application made and other documents filed before the Commission are available for inspection by any person with Ms. Vandran Yermalkar, working as Chief Executive Officer, addressed at, ERO Power LLP, A = 805, Lodha Altia, New Cuffe Parade, Wadala, Mumbai = 400037, Maharashtra, India email: legal@eropower.1 and telephone/mobile no.. + 91 8806669505

2. The application made and other documents filed before the Commission have been posted on:

The application made and other documents filed before the Commission have been posted or

www.eropower.in
Objections or suggestions, if any, on the application made before the Commission may be sent to the
ecretary, Central Electricity Regulatory Commission, 6, 7 & 8 Floor, Tower B World Trade Centre, Nauro
agar, New Delhi – 11029, E-mail: secy@cercind.gov.in within 30 days of publication of this notice, with a
support the application.

 No objections or suggestions shall be considered by the Commission if received after expiry of 30 days of publication of this notice. Ms. Vandana Yermalkar Chief Executive Officer, EPL (Authorized Signatory) Place: Mumbai Date: 30th June 2024

NORTHERN ARC CAPITAL LIMITED

CIN: U65910TN1989PLC017021 Regd. Office: IITM Research Park, Phase I, 10th Floor, Kanagam Village, Taramani, Chennai - 600 113

Statement of Unaudited Consolidated Financial Results for the quarter ended June 30, 2024

	•		•		(Rs. in lakhs)
			Quarter ended		Year ended
SI. No.	Particulars	30 June 2024	31 March 2024	30 June 2023	31 March 2024
NO.		Unaudited	Refer Note i	Refer Note i	Audited
1	Total Revenue from Operations	57,774.20	56,392.83	40,141.63	189,008.42
2	Net Profit for the period (before tax, exceptional and / or extraordinary items)	12,345.00	11,382.51	9,153.19	42,023.61
3	Net Profit for the period before tax, (after exceptional and / or extraordinary items)	12,345.00	11,382.51	9,153.19	42,023.61
4	Net Profit for the period after tax, (after exceptional and / or extraordinary items)	9,361.42	8,552.72	7,069.70	31,769.27
	Owners of the holding company	9,349.11	8,881.02	6,768.78	30,833.39
	Non-controlling Interest	12.31	(328.30)	300.92	935.88
5	Total Comprehensive income for the period [Comprising profit for the period (after tax) and other comprehensive income (after tax)]	7,979.98	10.054.30	5.420.69	33,794.62
\vdash	Owners of the holding company	7,966.94	10,383.35	5,144.56	32.850.40
	Non-controlling Interest	13.04	(329.05)	276.13	944.22
6	Paid up Equity Share Capital	8,945.99	8,938.54	8,903.13	8,938.54
7	Reserves (excluding Revaluation Reserve)	258,528.22	214,235.38	183,560.60	214,235.38
8	Securities Premium	122,522.50	86,366.40	85,679.02	86,366.40
9	Net worth (Equity and preference share capital + Reserve and surplus excluding revaluation reserve)	277,692.81	231,438.55	200,728.37	231,438.55
10	Paid up Debt Capital / Outstanding debt	-	-	-	-
11	Outstanding Redeemable Preference Shares	-	-	-	-
12	Debt Equity Ratio (Refer note b)	3.22	3.90	3.38	3.90
13	Earnings per share (of Rs. 10 each) (Not annualised for quarter ends)				
	Basic	10.46	9.66	7.62	34.61
	Diluted	6.65	6.70	5.12	23.40
14	Capital Redemption Reserve	3,467.00	3,467.00	3,467.00	3,467.00
15	Debenture Redemption Reserve (Refer note c)	NA	NA	NA	NA
16	Debt Service Coverage Ratio (Refer note d)	NA	NA	NA	NA
17	Interest Service Coverage Ratio (Refer note d)	NA	NA	NA	NA

Notes:

Place : Mumbai

Date: September 30, 2024

a. The SL No. 1 to 5 and 13 are extracts from the detailed format of statement of unaudited consolidated financial results for the quarter ended June 30 2024 filed with the stock exchange under Regulation 33 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015. The full format of the statement of unaudited consolidated financial results for the quarter ended June 30 2024 are available on the websites of the stock exchanges and the Company.

Debt-equity ratio is (debt securities+borrowings (other than debt securities)+subordinated liabilities) / net worth i.e. equity share capital + instruments entirely equity in nature + other equity.

As per Rule 18(7)(b)(ii) of Companies (Share Capital and Debenture) Rules 2014 read with the Companies Act 2013 Debenture Redemption Reserve is not required to be created for issue of privately placed debentures by Non- Banking Finance Companies registered with Reserve Bank.

Debt service coverage ratio and Interest service coverage ratio is not applicable for Non Banking Finance Company (NBFC) and accordingly no disclosure has been made

Subsequent to the quarter ended June 30, 2024, the Holding Company has completed an Initial Public Offer ("IPO") of 2,95,97,646 equity shares of face value of Rs 10 each at an issue price of Rs 263 per equity share (Rs 239 per equity share reserved for employees), comprising of offer for sale of 1,05,32,320 equity shares by selling shareholders and fresh issue of 1,90,65,326 equity shares. The equity shares of the Holding Company were listed on BSE Limited ("BSE") and Nationa Stock Exchange of India Limited ("NSE") on 24th September 2024. Further to the Initial Public Offering ("IPO"), these Unaudited Consolidated Financial Results of Northern Arc Capital Limited (the "Holding Company") has been drawn up for the first time in accordance with Regulation 33 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015 (as amended) ("SEBI LODR") for the quarter ended June 30, 2024 ("Unaudited Consolidated Financial Results"); have been reviewed by the Audit Committee and approved by the Board of Directors at their meeting held on September 30, 2024 and have been subjected to a limited review by the statutory auditors of the Holding Company. The

auditors have issued an unmodified opinion on the financial results. The above financial results of the Company have been prepared in accordance with Indian Accounting Standards ('Ind AS') notified under the Companies (Indian Accounting Standards) Rules, 2015 as amended from time to time, prescribed under section 133 of the Companies Act 2013 ('the Act') read with relevant rules issued thereunder and the other accounting principles generally accepted in India. Any application guidance/ clarifications/ directions issued by the Reserve Bank of India or other regulators are implemented as and when they are issued/applicable.

In terms of the requirement as per RBI notification no. RBI/ 2019/170 DOR (NBFC) CC PD No. 109/22 10.106/2019-20 dated 13 March 2020 on implementation of Indian Accounting Standards, Non Banking Financial Companies (NBFCs) are required to create an impairment reserve for any shortfall in impairment allowances under Ind AS 109 and income recognition asset classification and provisioning (IRACP) norms (including provision on standard assets). The impairment allowances under Ind AS 109 made by the Company exceeds the total provision required under IRACP (including provision on standard assets) as at June 30 2024 and accordingly, no amount is required to be transferred to impairmen reserve.

In compliance with regulations of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations 2015, limited review of financial results for the quarter ended June 30 2024 has been carried out by the Statutory Auditors of the Company.

The comparative figures for the quarter ended March 31, 2024 and June 30, 2023 included in these Unaudited Consolidated Financial Results have been neither reviewed nor audited by the statutory auditors of the Holding Company Management of the Group and associate has taken necessary care and diligence to ensure that the financial results for such periods are fairly stated.

For the items referred in sub - clauses (a), (b), (d) of the Regulation 52 (4) of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015, the pertinent disclosures have been made to the Stock Exchange(s) BSE Limited and National Stock Exchange of India Limited in annexure 1 annexed to the unaudited standalone financial results, which can be accessed on the URL https://www.northernarc.com/financial-results.

Ashish Mehrotra Managing Director & CEO

NORTHERN ARC CAPITAL LIMITED

CIN: U65910TN1989PLC017021

DIPR/ 1007 /DISPLAY/2024

Regd. Office: IITM Research Park, Phase I, 10th Floor, Kanagam Village, Taramani, Chennai - 600 113

Statement of Unaudited Standalone Financial Results for the quarter ended June 30, 2024

				(Rs. In lakns		
	SI.			Quarter ended		Year ended
П	No.	Particulars	30 June 2024	31 March 2024	30 June 2023	31 March 2024
			Unaudited	Unaudited	Unaudited	Audited
	1	Total Revenue from Operations	56,127.92	54,329.23	38,801.82	182,866.03
	2	Net Profit for the period (before tax, exceptional and / or extraordinary items)	10,940.63	10,934.95	7,930.76	37,542.23
	3	Net Profit for the period before tax, (after exceptional and / or extraordinary items)	10,940.63	10,934.95	7,930.76	37,542.23
	4	Net Profit for the period after tax, (after exceptional and / or extraordinary items)	8,147.78	8,193.94	5,929.58	28,017.11
	5	Total Comprehensive income for the period [Comprising profit for the period (after tax) and other comprehensive income (after tax)]	6,759.00	9,602.12	4,324.98	29,949.33
ı	6	Paid up Equity Share Capital	8,945.99	8,938.54	8,903.13	8,938.54
ı	7	Reserves (excluding Revaluation Reserve)	250,890.33	207,832.15	179,963.31	207,832.15
ı	8	Securities premium	122,522.51	86,366.41	85,679.02	86,366.41
	9	Net worth (Equity and preference share capital + Reserve and surplus excluding revaluation reserve)	270,054.93	225,035.34	197,131.08	225,035.34
ı	10	Paid up Debt Capital/ Outstanding debt	-	-	-	-
ı	11	Outstanding Redeemable Preference Shares	-	-	-	-
ı	12	Debt Equity Ratio (Refer note b)	3.32	4.02	3.63	4.02
	13	Earnings per share (of Rs. 10 each) (Not annualised for quarter ends) Basic Diluted	9.11 5.78	9.20 6.20	6.66 4.49	31.45 21.26
	14	Capital Redemption Reserve	2,660.00	2,660.00	2,660.00	2,660.00
	15	Debenture Redemption Reserve (Refer note c)	NA	NA	NA	NA
	16	Debt Service Coverage Ratio (Refer note d)	NA	NA	NA	NA
	17	Interest Service Coverage Ratio (Refer note d)	NA	NA	NA	NA

Notes:

The SI. No. 1 to 5, 9, 12 to 14 are extracts from the detailed format of Statement of unaudited standalone financial results for the quarter ended June 30, 2024 filed with the stock exchange under with Regulation 33 and Regulation 52 of the SEBI (Listing Obligations and Disclosure Requirement) Regulations, 2015. The full format of the statement of unaudited standalone financial results for the quarter ended June 30, 2024 are available on the websites of the stock exchanges and the Company

Debt-equity ratio is (debt securities+borrowings (other than debt securities)+subordinated liabilities) / net worth i.e. equity share capital + instruments entirely equity in nature + other equity.

As per Rule 18(7)(b)(ii) of Companies (Share Capital and Debenture) Rules 2014 read with the Companies Act 2013, Debenture Redemption Reserve is not required to be created for issue of privately placed debentures by Non-Banking Finance Companies registered with Reserve Bank.

Debt service coverage ratio and Interest service coverage ratio is not applicable for Non Banking Finance Company (NBFC) and accordingly no disclosure has been made.

The statement of unaudited standalone financial results have been reviewed by the Audit Committee and subsequently approved by the Board of Directors at their meetings held on September 30, 2024. This unaudited standalone financial results have been subjected to a limited review by the statutory auditors of the Company. The auditors have issued an unmodified opinion on the financial results.

The unaudited standalone financial results have been prepared in accordance with Indian Accounting Standards ('Ind AS') as per the Companies (Indian Accounting Standard) Rules, 2015 as amended from time to time, notified under section 133 of the Companies Act 203 ('the Act') and other relevant provisions of the Act and in compliance with Regulation 33 and Regulation 52 of the Securities Exchange Board of India ("SEBI") (Listing Obligations and Disclosure Requirements) Regulations 2015, as amended. Any application guidance/ clarifications/ directions issued by Reserve Bank of India (RBI) are implemented as and when they are issued/ becomes applicable.

In terms of the requirement as per RBI notification no. RBI/ 2019/170 DOR (NBFC) CC PD No. 109/22 10.106/2019-20 dated 13 March 2020 on implementation of Indian Accounting Standards, Non Banking Financial Companies (NBFCs) are required to create an impairment reserve for any shortfall in impairment allowances under Ind AS 109 and income recognition asset classification and provisioning (IRACP) norms (including provision on standard assets). The impairment allowances under Ind AS 109 made by the Company exceeds the total provision required under IRACP (including provision on standard assets) as at June 30, 2024 and accordingly, no amount is required to be transferred to impairmen

In compliance with Regulation 33 and Regulation 52 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations 2015, limited review of financial results for the quarter ended June 30, 2024 has been carried out by the Statutory Auditors of the Company

Subsequent to the quarter ended June 30, 2024, the Company has completed an Initial Public Offer ("IPO") of 2,95,97,646 equity shares of face value of Rs 10 each at an issue price of Rs 263 per equity share (Rs 239 per equity share reserved for employees), comprising of offer for sale of 1,05,32,320 equity shares by selling shareholders and fresh issue of 1,90,65,326 equity shares. The equity shares of the Company were listed on BSE Limited ("BSE") and National Stock Exchange of India Limited ("NSE") on 24th September 2024.

For the items referred in sub - clauses (a), (b), (d) of the Regulation 52 (4) of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015, the pertinent disclosures have been made to the Stock Exchange(s) BSE Limited and National Stock Exchange of India Limited and can be accessed on the URL https://www.northernarc.com/financialresults.

Ashish Mehrotra Managing Director & CEO

Place : Mumbai Date: September 30, 2024

யின்

மூடப்படும். இன்று பகல்

ஆக்கப்பூர்வமான கருத்துகளை விவாதிக்க வேண்டும்: தி.மு.க. தகவல் தொழில்நுட்ப அணியினருக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தல்

சென்னை, அக்.1– வீணர்கள் உண்டாக்கும் திருப்பல்களுக்கு திசை நேரம் கொடுக்கக் கூடாது என்றும், ஆக்கப்பூர்வமான கருத்துகளை விவாதிக்க வேண்டும் என்றும் தி.மு.க. தொழில்நுட்ப அணி யினருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

தி.மு.க. தகவல் அணி தொழில்நுட்ப செப்டம்பர் மாதத்தைத் கிராவிட மாதமாகக் கொண்டாடி வருகிறது. அந்த வகையில் திராவிட மாகக்கின் நிறைவை யொட்டி முதலமைச்சர் ஸ்டாலின் தகவல் தொழில்நுட்ப அணியின் யூடியூப் பக்கத்தில் சிறப்புரை அப்போது யாற்றினார். அவர் பேசியதாவது: ஆ யிரக்கணக்கான

ஆண்டுகளாக, உரிமைகள் மறுக்கப்பட்டு வாய்ப்பு பறிக்கப்பட்டு ஒடுக்கப்பட்ட தமிழினம் மேலெழுந்து வந்த வரலாறுதான் நம்முடை*ய* தி.மு.க. வரலாறு. இன்றைக்கு <u>நம்முடைய</u> இளைஞர்கள் உலகெங்கும் நிறுவனங்களில் முக்கியப் பொறுப்புகளில் நீங்கள் யாரும் ஏமாந்து இருக்கிறார்கள்.

பின்னால். இதற்குப் சமூகநீதிக் <u>ந</u>ம்முடைய கொள்கை, தி.மு.க. அரசின் பல்வேறு திட்டங்கள் இருக்கிறது. கொண்டு வந்த ஒவ்வொரு திட்டமும் ஒரு படிக்கட்டு. ஒவ்வொரு படிக்கட்டிலும் ஓவ் வொருவர் ஏறும்போதும், ஒரு தலை முறையே முன்னேறுகிறது. ஆக்கப்பூர்வமான

கருத்துகள் விவாதிக்கப்பட வேண்டும். பயனுள்ள நீங்கள் கருத்தாக்கங்களை உருவாக்க வேண்டும். இனப் பகைவர்களும் ... அவர்களுக்குத் துணை வீணர்களும் போகும் உண்டாக்கும் கிசை திருப்பல்களுக்கு நீங்கள் நேரம் கொடுக்கக் கூடாது.

ஊடகங்களில் சடிழக செய்கிறீர்கள் என்று நான் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறேன். இங்கு பேசப்படும் விஷயங்கள் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்பட்டிருக்கிறது. பொய்களையும் அவ தூறுகளையும் பாதி உண்மைகளை சொல்லிச் சிலர் மட்டும் குழப்புவார்கள்.



எலெக்ட்ரானிகா ஃபைனான்ஸ் லிமிடெட்

ஆடம்பர், மனை எண் 101/1, டாக்டர். கேட்கர் சாலை எரண்ட்வானே, புனே 411004

சுவாதீன அறிவிப்பு [(பிற்சேர்க்கை Ⅳ) விதி 8(1)]

கீழே கையொப்பமிட்டுள்ள வங்கி அல்லாத நிதி நிறுவனமான **எலெக்ட்ரானிகா ஃபைனான்ஸ்** லிமிடெட், பதிவு அலுவலகம் : ஆடம்பர், மனை எண் 101/1, டாக்டர். கேட்கர் சாலை, ஏரண்ட்வானே, புனே 411004ன் (இனிமேல் "ER" என்று குறிப்பிடப்படுகிறது) அங்கீகரிக்கப்பட்ட அதிகாரி அவர்கள், 2002ம் ஆண்டு கடனீட்டுச் சொத்துக்களை ரொக்கமாக்குதல் மற்றும் நிதி சொத்துக்களை சீரமைத்தல் மற்றும் கடனிட்டுச் சொத்து மீதான உரிமை அமலாக்கச் சட்டத்தின் கீழும் (54 ஆப் 2002), (இனிமேல் "SAFFAES) சட்டம், 2002" என்று குறிப்பிடப்படுகிறது) மற்றும் மேற்சொன்ன சட்டத்தின் 13(12)வது பிரிவின் கீழ் வழங்கப்பட்ட அதிகள், 3வது கீழும், 2002ம் ஆண்டு கடனீட்டுச் செத்துக்கள் மீதான உரிமை (அமலாக்க) விதிகள், 3வது விதிமுறைக்கு ஏற்பவும் 20.03.2024 தேதியிட்ட கோரிக்கை அறிவிப்பு கீழ்கண்ட 1. என் ஏ இன்றினியரிங் ஒர்க்ஸ், 18 கணேஷ் நகர், சேயிங்கதல்லூர், செங்கை அண்ணா, தமிழ்நாடு 600119, இந்தியா. 2. டி. எஸ் ரவிச்சந்திரன் சாமண்ணா, பழைய எண். 18, புதிய எண் 7, கணேஷ் நகர், 2வது தெரு சேழிங்கதல்லூர், காஞ்சிபுரம், சென்னை, தமிழ்நாடு 600119, இந்தியா. 3. ஜோதி ஆர் மாணிக்கவாசகம், பழைய எண்.1.8, புதிய எண்.7, கணேஷ் நகர், 2வது தெரு, சோழிங்கதல்லூர், காஞ்சிபுரம், சென்னை, தமிழ்நாடு செர்ப்பி, இத்தியா. 4. ஓம் சுவாமிநாதன் இண்டஸ்டரீஸ், 229/10 பாரதிதான் தெரு, காரப்பாக்கம், சென்னை, தமிழ்நாடு 600097, இத்தியா ஆகியோர் பெயரில் 23.03.2024 அன்று பத்திரிக்கையில் வெளியிடப்பட்டது.

2002ம் ஆண்டு கடனீட்டுச் சொத்துக்களை ரொக்கமாக்குதல் மற்றும் நிதி சொத்துக்களை சீரமைத்தல் மற்றும் கடனீட்டுச் சொத்து மீதான உரிமை அமலாக்கச் சட்டத்தின் பிரிவு 13(2)ன்கீழ் 13.03.2024 தேதியீட்ட அறினிப்பு 28.03.2024 அன்று உங்களில் எண். 10த்தல் வண உள்ளோருக்கு வழங்கப்பட்டு அதன் மூலம் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள 20.03.2024 தேதியின்படி, கடன் கணக்கு எண். / குறிப்பு : கடன் கணக்கு எண்./குறிப்பு: APPL00054723 (LOAN000005020270)க்கு செலுத்த வேண்டிய கு.43,16,251 (ரூபாம் நாற்பத்து மூன்று லட்சத்து பதினாறாயிரத்து இருநூற்று ஐம்பத்தொன்று மட்டும்)ஐ அந்த அறிவிப்பு கிடைத்த நாளிலிருந்து ை நாட்களுக்குள் வட்டியுடன் சேர்த்து செலுத்துவமாறு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது என்று

நாடகளுகளுள் வடடியுடன் சோத்து செற்றத்துவமாறு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது என்று இதன்முலம் தெரிவிக்கப்படுகிறது. கடன்தாரர்/உத்தரவாததார் மேற்சொன்ன தொகையை திரும்பச் செலுத்த தவறியதால், கடன்தாரர் மற்றும் பொது மக்களுக்கு பொதுவாகவும் இதன் மூலம் அறிவிப்பது யாதெனில் கீழே கையோப்பமிட்டுள்ளவர். கீழ்க்குறிப்பிட்டுள்ள சொத்தை மேற்சொன்ன சட்டப்பிரிவ 13ன் உப்பிரிவு (4) மற்றும் கடனிட்டுச் சொத்து மீதான உரிமை (அமலாக்க) விதிகள் 2002ன் விதி

1368 கட்பபாடி (புறறும் கட்டை பிர செர்றது மதான கடாவல் புதுவலாக பிற அத்தை வறி 8-க்கு இணங்கு விற சிசிப்டம்பர் 2024 அன்று கவரதினம் எடுத்துக் கொண்டார். மேலும் அட்டவணை I-ல் உள்ள சொத்துக்கள் எலெக்ட்ரானிகா ஃபைனான்ஸ் லிமிடெட்டிற்கு 20.03.2024 தேதியின்படி செலுத்த வேண்டிய தொகை சூ.43,14,251 (குபாய் நாற்பத்து மூன்று கட்டித்து பதினாறாயிரத்து இருநூற்று இலிப்திரேன்று மட்டும்) மற்றும் வட்டிக்கு பிணையமாக உள்ளதால் அட்டவணை I-ல் குறிப்பிட்டுள்ள சொத்துக்களைக் கையாள வேண்டாம் என்று கடன்தாருக்கு குறிப்பாகவும் மற்றும் பெதுமக்களுக்கு பொதுவாகவும் எச்சரிக்கப்படுகிறது. சட்டப் பிரிவு 13-ன் உப பிரிவு 8-ன் கீழ், கால அவகாசம் உள்ளதால் ஈடுபெற்ற ஆஸ்திகளை மீட்டுக் கொள்ள கடன்தாரருக்கு அழைப்பு விடுக்கப்படுகிறது.

சொத்தின் விவரம் கீழ்க்கண்டவாறு உள்ளது: அட்டவணை

வ. எண்.	சொத்தின் பெயர்	இயந்திரத்தின் விவரம்			
1	மற்றவை	JAEWOOD BRAND ARV1100 MODEL WITH 20 TOOL ATC MITSUBASHI M80A CONTROL VMC WITH ALL STANDARD ACCESSORIES			
கடனுக்கான ஈட வ. சொத்தின் பெயர் எண்.		ாக வைக்கப்பட்ட இயந்திரங்களின் விவரங்கள்			
		இயந்திரத்தின் விவரம்			
	രണ്ട്രത്വം വെലി	ஆயிறும் வெயிய			
	மற்றவை	ELECTRONICA BRAND ARJUN 850 WITH 24 TOOL ATC MITSUBASHI M80A CONTROL SERIAL NO 11-19/20 WITH ALL STANDARD ACCESSORIES.			



தேதி : 26.09.2024

U GRO CAPITAL LIMITED

4வது தளம், டவர் 3, ஈக்வினாக்ஸ் பிசினஸ் பார்க், எல்பிஎஸ் சாலை குர்லா, மும்பை 400070

கோரிக்கை அறிவிப்பு

கூளிட்டுச் சொத்துக்களை ரொக்கமாக்குதல் மற்றும் நிதி சொத்துக்களை சீரமைத்துல் மற்றும் கூளிட்டுச் சொத்து மீதான உரிமை சட்டம் 2002 ("சட்டம்") மற்றும் கடனிட்டுச் சொத்து மீதான உரிமை சட்டம் 2002 ("சட்டம்") மற்றும் கடனிட்டுச் சொத்து மீதான உரிமை (அமலாக்க) விதிகள் 2002ன் ("விதிகள்") கீழ் புகுரோகிடம் விமிட்ட்டின் அக்கிக்கப்பட்ட அதிகாரியான கீழே கையொப்பமிட்டவர் சட்டப்பிரிவு 13(2) மற்றும் விதி 3ன் கீழ் வழக்கப்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்தி, சட்டப் பிரிவு 13(2)ன் கீழ் கோரிக்கை அறிவிப்புகள் அனுப்பி, அந்தத்த அறிவிப்புகளில் குறிப்பிடப்பட்டுள்ள தொகையையு, சுத்த அறிவிப்புகிடைத்த நாளிலிருந்து 60 நடக்குக்குள் திருப்பிசி செலுத்துமாறு பின்வரும் கடன்தாரங்களை கேட்டுக் கொண்டாக். கடன்தாரங்கள் என்று கீழ்க்கையோட்டியிடம்பட்டவர் தம்புகிறார், எனவே விதிகளின்படி கோரிக்கை அறிவிப்பினை ஒட்டுதல் மற்றும் வெளியீடு மூலம் செயல்படுத்தப்படுகிறது. கோரிக்கை அறிவிப்பின் உள்ளடக்கங்கள் கீழே அளிக்கப்பட்டுள்ளன.

l	கடன்தாரர்(கள்) பெயர்/கடன்(கள்) விவரங்கள்	கோரிக்கை அறிவிப்பு தேதி மற்றும் தொகை		
l	 ஓஷன் ஃபீஸ்ட் எண்டர்பிரைசஸ் நாகராஜன் ஜி 3, ஹெலன் கணேசன் 	நோட்டீஸ் தேதி : 10-09-2024 மற்றும் 05-09-2024 அன்று தொகை		
ı	கடன் கணக்கு எண். HCFCHESEC00001029533	ლ.48,11,441/–		

அசையா சொத்து / அடமான வைக்கப்பட்ட சொத்துகள் குறித்த விவரம்

அசையா சொத்தின் சிறு துண்டுகளும் அதன் பகுதிகளும். நிலம் மற்றும் கட்டிடம். மனை எண். 4, சர்வே எண். 24/4ஏ, பட்டாப்படி சர்வே எண். 24/6ஏ2–ல் உள்ள விஸ்தீரணம் 1156 சது அடி நிலம் மற்றும் கட்டிடம் 750 சதுர அடி. முதல் தெரு, அருணாச்சலம் நகர், காரம்பாக்கம், போரூர், சென்னை 600116, காரம்பாக்கம் கிராமம், மதுரவாயல் தாலுகா & திருவன்ஞர் மாவட்டம் தற்போது சென்னை மாவட்டத்தில் உள்ளது. எல்லைகள் : வடக்கில் 5 அடி பாதை, கன்னியப்பா நிலம் & 24 அடி சாலை, தெற்கு : ச.எண். 26ல் உள்ள நிலம் (குளம்), கிழக்கு கிருஷ்ணமூர்த்தி & மனோகரன் நிலம், மேற்கு : எஸ்.எண்.24/4ஏ–ல் உள்ள நிலம். இந்த சொத்தானது சைதாப்பேட்டை இணை | சார் பதிவு மாவட்டம் மற்றும் தென் சென்னை பதிவு

பிரிவட்டத்தில் உள்ளது.

கேளிக்கை அறியிப்புகளுக்கு இணங்கி, அதில் குறிப்பிடப்பட்டுள்ள கேளிக்கைத் தொகையை, இத்த வெளியீடு வெளியான நகளில்குது எல நடிகளுக்குள், பணம் செலுத்துபடும் தேதி வணயிலான விடியுத்து எல நடிகளுக்குள், பணம் செலுத்துபடும் தேதி வணயிலான விடியுத்துக்குவருக்கு அப்புதுத்தப், பவுண்ல கட்டணக்கள் பற்றும் செலவுகள் போன்றவற்றுடன் செலுத்துமானு கடக்குருக்குற், அப்புதுத்தப்படுகிறாக்காட் யு குரோ கேயிடல் விப்பெட்டுள்ள அசையாக் செலுத்தும் நடிகள் கணக்கிய முறிய கடக் வசுதி என்று யு அடிகள் கணக்கிய கடக்குருக்குற்கள் கடக்குருக்கள் என்பதையும் கடக்குறைக்குற்குற்குற்குற்குற்குற்க கையிக்கிய பாதுகக்கப்பட்ட கொலத்தில்கள் என்பதையும் கடக்குறைக்குற்க கைக்கிய கெயியில்கள் கடக்கணக்கில் நிறுவக்குற்க கணக்கிய கெயியில்கள் கடக்கணக்கில் நிறுவக்குற்க தல்கிய மடித்த கடக்குறைக்குற்க கையில்குற்குற்குற்க தவறினைல், கடக்குரைக்கிய கடக்கணக்கில் நிறுவைகள் கெயியுத்து தெகைகளை பெறுப்புக்கள் கடக்கணக்கில் நிறுவைக்குற்க தவற்குறைக்குற்க தவறிக்கைல் கடக்குறைக்குற்க கடக்குறைக்குற்க கடக்கிய கேறுவத்தில் கடக்கிய கடக்கிய கேறும் கடக்கிய கடிக்கிய கடக்கிய கடிக்கிய கடக்கிய கடக்கிய கடக்கிய கடிக்கிய கடக்கிய கடக்கிய கடக்கிய கடைக்கிய கடக்கிய கடிக்கிய கடக்கிய கடிகிய கடக்கிய கடக்கிய கடிகிய கடக்கிய கடிகிய கடிகிய கடிக்கிய கடிகிய கடிகிய கடிகிய கடிகிய கடிகிய கடிகிய கடிக்கிய கடிகிய கடிகிய கடிக்கிய கடிகிய கடிக்கிய கடிகிய கடையில் இது கடைய கள்ளது அல்கது விறியக்கிய கடிகிய கடிக்கிய கடிகிய கடிக்கிய கடிகிய கடிக்கிய கடிகிய கடிக்கிய கடிகிய கடிக்கிய கடிக்கிய கடிக்கிய கடிகிய கடிக்கிய கடிகிய கடிகிய கடிக்கிய கடிகிய கடிக்கிய கடிக்கிய கடிக்கிய கடிக்கிய கடிக்கிய கடிக்கிய கடிக்கிய கடிக்கிய கடிய கடக்கிய கடிக்கிய கடக்கிய கடிக்கிய கடிக்கிய கடிக்கிய கடிக்கிய கடிக்கிய கடிக்கிய கடிக்கிய கடக்கிய கடிக்கிய கடி

ஒப்பம்/- மோக்ஷி சோனி (அங்கீகரிக்கப்பட்ட அதிகாரி) யு குரோகேடிடல் லிமிடெட்டிற்காக (authorised.officer@ugrocapital.com)

விடக்கூடாது. எந்தச்செய்தி வந்தாலும் 'உணச்சிகரமாக' அணுகாதீர்கள். செய்தி அந்தச் பற்றிய சரிபார்த்துக் கொள்ளுங்கள். கவனமுடன் ஆற்றுங்கள்! வெற்றி நமதே. இவ்வாறு அவர் பேசினார்.

மெரினா காரணமாக நிலைய நிமிடங்கள் மணிநேரம் வரை பல்வேறு இடை வெளிகளில்

உண்மைத்தன்மையைச் மணப்புரம் ஹோம் பைனான்ஸ் லிமிடெட் **†MANAPPURAM HOME**

முன்பு மணப்புரம் ஹோம் பைன CIN : U65923K12010PIC039179 யூவிட் 301–315, 3வது தளம், ஏ விங், 'கனகியாவால் தெரு', அந்தேரி-குர்லா சாலை, அந்தேரி கிழக்கு, மும்பை 40009:

டிமாண்ட் நோட்டீஸ்

திறுவனங்கள் சட்டம், 1956ன் கீழ் பதிவு செய்யப்பட்ட மணப்புரம் ஹோம் பைனான்ஸ் லிமிடெட் பதிவு அலுவலகம் : IV/470A (பழையது) W/638A (புதியது), மணப்புரம் ஹவுஸ், வளபாடு, திருச்சூர், கேரளா 680567 மற்றும் இத்தியாவில் பல்வேறு இடங்களில் கிளைகளுடன் (இனி "MAHCFIN" என குறிப்பிடப்படுகிறது) செயல்படும் இத்திறுவனம் திதிச் சொத்துக்களை சீரமைத்தல் மற்றும் மறுகட்டமைப்பு செய்தல் மற்றும் பாதுனப்பு நலச் சட்டம் 2002ன் (இனிமேல் சட்டம் எனக் குறிப்பிடப்படும்) பிரிவு 2ன் உட்பிரிவு (1)ன் உட்பிரிவு (m)ன் உட்பிரிவு (iv)ன் பொருளில் உள்ள நிதி நிறுவனம் மற்றும் இந்திய அரசின், நிதிச் சேவைகள்துறையின், நிதி அமைச்சகம், புதுடெல்லி வெளியிட்ட டிசம்பர் 18, 2015 தேதியிட்ட அறிவிப்பு எண். எஸ்.ஓ. 3406 (இ) ஆகியவற்றின் கீழ் கட்டுமானம் மற்றும் / அல்லது குடியிருப்பு வீடுகளை வாங்குவதற்கான கடன் வழங்கும் வணிகத்துடன் மற்ற வணிகத்தை மேற்கொண்டு வருகிறது. அதேசமயம், கீழே குறிப்பிடப்பட்டுள்ள அட்டவணை வரிசை எண். 2 இல் குறிப்பிடப்பட்டுள்ளபடி கடன்தாரர் / உடன் கடன்தாராகள் MAHOFINலிருந்த கடன் பெற்றனர் மற்றும் அதேசமயம் SAFFAESI சட்டத்தின் கீழ் பாதுகாக்கப்பட்ட கடன் வழங்குனராக MAHOFIN உள்ளது மற்றும் 2002ம் ஆண்டு கடனீட்டுச் சொத்துக்களை ரொக்கமாக்குதல் மற்றும் நிதி சொத்துக்களை சீரமைத்தல் மற்றும் கடனீட்டுச் சொத்து மீதான உரிமை அமலாக்கச் சட்டம் பிரிவ i 3(2) மற்றும் விதி 2ன் கீழ் அதன் அங்கீகிக்கப்பட்ட அதிகளியானவர், கீழே குறிப்பிடப்பட்டுள்ளபடி கடன்தாரர்கள் / உடன் கடன்தாரர்கள், தோட்டிஸ்களில் குறிப்பிடப்பட்டுள்ள தொகையை, அறிவிப்புத் தேதியிலிருந்து 60 நாட்களுக்குள் கூடுதல் வட்டியுடன் திருப்பிச் செலுத்துமாறு கோரிக்கை அறிவிப்பை வழங்கியிருந்தார். ஆனால் பல்வேறு காரணங்களுக்காக அவர்களில் சிலருக்கு தோட்டிஸ் வழங்கப்படவில்லை. அதுமட்டுமல்லாமல் கீழே பட்டியலிடப்பட்டுள்ள டன்தாரர்களின் தகவல்களின் நோக்கங்களுக்காக, இந்த பொது அறிவிப்பின் மூலம் கடன் பெற்றவர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது

வ. எண்.	கடன்தாரர்/உடன்கடன்தாரர் பெயர்/LAN/கிளை	ஈடுபெற்ற சொத்துக்களின் விவரம் இது தொடர்பாக உருவாக்கப்பட்டு ள்ள பாத்தியதை	என்பிஏ தேதி	அறிவிப்பு அனுப்பப்பட்ட தேதி மற்றும் செலுத்த வேண்டிய தொகை
1	: ஜமுனா ராணி வி. அருள்தாதன் வெங்கடேசன் /MLA P004 2020112/ வேலூர் சாத்தூர் அருக்க, வேலூர், தமிழ்நாடு, பின்கோடு: 632521		22-08-2024	26-08-2024 & ლ.268420/-
2 தீபா கேபி, பாண்டியன் கே, சற்குணம் பி/ PU29PULONS000005012191/ காஞ்சிபுரம்		ச.எண். 546/1Aல் உள்ள 0,06 1/2 ஏக்கர் திலம், சுமைதாங்கி கிராமம், வாலாஜா தாலுக்கா, ராணிப்பேட்டை மாவட்டம், காவேரிப்பாக்கம் அஞ்சல், வட ஆற்காடு, தமிழ்நாடு, பின்கோடு: 632508.	25-08-2024	26-08-2024 & ტ.1053544/-
3	ராஜலட்சுமி எஸ், சுகுமார் எல் /MHL00410012970/ காஞ்சிபுரம்	பழைய எஸ்.எண்.:68/1 பகுதி புதிய எஸ்.எண்.:68/26, பட்டா எண்.500, மொத்த பரப்பளவு 26 சதுர மீட்டர் திலம், கிழத்தூர் கிராமம், அரச்கோணம் தாலுக்கா, திரௌபதி அம்மன் கோவில், அருகில், ராணிப்பேட்டை மாவட்டம், கிழத்தூர்அஞ்சல், தமிழ்நாடு, பின்கோடு: 63:003	25-08-2024	26-08-2024 & ரூ.422179/-

ானவே, மேலே குறிப்பிட்டுள்ளபடி, இந்த அறிவிப்பு வெளியான 60 நாட்களுக்குள், அந்தந்த கடன்தாரர் / உடன் கடன்தாரர்களுக்கு எதிராக, மேலே காட்டப்பட்டுள்ள மொத்த நிலுவைத் தொகையை செலுத்துமாறு கடன்தார்கள் / உடன் கடன்தார்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மொத்த நிலுவைத் தொகையை அந்தந்த கடன்தாரர்/ உடன் கடன்தாரர்கள் கூடுதல் வட்டியுடன் சேர்த்து செலுத்தத் தவறினால், MAHOFIN மேலே விவரிக்கப்பட்டுள்ள செத்துக்கள் மீது உரிமை அமலாக்கச் சட்டம் பிரிவு 13(4)ன் கீழ் நடவடிக்கையை மேற்கொள்ளும். சட்டம் மற்றும் இங்கு உருவாக்கப்பட்ட விதிகளின் கீழ் பரிந்துரைக்கப்பட்ட பிற முறைகளில் அறிவிப்பு சேவைக்கான நடவடிக்கைகளும் எடுக்கப்படுகின்றன. SAFFAESI சட்டத்தின் பிரிவு 13(3)ல் விவரிக்கப்பட்டுள்ளபடி, பொது ஏலா சற முறைகளால் அறுமைப்பு சைவலகளான நட்டவடிகளைகளும் சமுக்கப்படுகளைறன். கசாச்சம் உடக்குகை பளவு 1750 கூடவாகவைகள் நட்டவடிகள ஆல்லது தனியார் ஒப்பத்த விற்பனை மூலம் மாந்ற வதற்கள் அறிவிப்பு வெளியிடப்படும் தேதிக்கு முன்பு எத்த தேரத்திலும் MAHOFINக்கு ஏற்படும் செலவுகள் கட்டணங்கள் மற்றும் செலவுகள் ஆகியவற்றுடன் செலுத்த வேண்டிய முழுத் தொகையையும் செலுத்துவதன் மூலம், கூறப்பட்ட அடமானத்தை மீட்டெடுக்க ழடியும் என்பதை நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்

முடியும் கூடும் அது அமை வளையை கொள்ள கொள்ளது. ARFAES சட்டத்தின் எல் 1 (3)ன் கீழ், விற்பனை, குத்தகை அல்லது வேற எந்த வகையிலும் பாதுகாக்கப்பட்ட சொத்துக்களை மாற்றுவது மற்றும்/அ கையாள்வதில் இருந்து நீங்கள் தடை செய்யப்படுகிறீர்கள் என்பதை நினைவில் கொள்ளவும்.

ஒப்பம்/- அங்கீகரிக்கப்பட்ட இடம்: தமிழ்நாடு

இந்திய விமானப்படை வான் சாகச நிகழ்ச்சி: 8ந்தேதி வரை சில மணி நேரம் சென்னை விமான நிலைய ஓடுபாதை மூடல்

சென்னை, அக்.1 1.45 மணி முதல் மாலை 3.15 வரையும், இந்திய விமானப்படை நாளை காலை 11 மணி முதல் பகல் 1 மணி விமானப்படை வரையிலும், 3ந் தேதி காலை 10.45 மணி கண்காட் சி முதல் காலை 11 மணி வரையிலும், 4ந் கின விமான தேதி காலை 11 மணி முதல் பகல் 1 மணி தாம்பாம் மற்றும் வரையிலும், 5ந் தேதி பகல் 2 மணியில் கடற்கரையில் இருந்து மாலை 3 மணி வரையிலும், 6ந் நடைபெறுகிறது. இதன் சென்னை மீனம்பாக்கம் விமான வான்தடம் முதல்

தேதி காலை 11 மணி முதல் பகல் 1 மணி வரையிலும், 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் காலை 10.45 மணி முதல் 11 மணி வரையிலும் விமான ஓடுபாதை மூடப்படும். மாற்றங்களுக்கு இந்த பயணிகளின் ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Notice for Loss of Share Certificate of TVS Motor Company Limited (FOR CLAIM FROM IEPF AUTHORITY)

Notice is hereby given that the following share certificate(s) of TVS Motor Company Limited has/have been lost or misplaced or stolen and registered holder(s) / legal heir(s) is/are in the process of applying to Investor Education and Protection Fund (IEPF) Authority for refund of the shares and dividends transferred to IEPF

Folio No.	Name of the	No. of		Distinctive	Numbers
	Shareholder(s)	Shares		From	То
COSECS	C03562 CHANDRAKANTH. S	142	12570	232129902	232130043
C03302		142	19588	242258147	242258288

This notice is being issued as per Schedule III of the Investor Education and Protection Fund Authority (Accounting, Audit, Transfer and Refund) Rules, 2017, as amended from time to time

The public are hereby warned against purchasing or dealing in any way, with the above share certificates. Any person(s) who has/have any claim in respect of the said share certificate(s) should lodge such claim with evidence to the Company, at its Registered Office, M/s TVS Motor Company Limited, "Chaitanya", No.12, Khader Nawaz Khan Road, Nungambakkam, Chennai - 600 006 (e-mail id: contactus@tvsmotor.com) or to its Share Transfer Agents, Integrated Registry Management Services Private Limited, "Kences Towers", 2nd Floor, No.1, Ramakrishna Street, North Usman Road, T Nagar, Chennai-600 017(e-mail id: srirams@integratedindia.in) within 15 days of publication of this notice, after which no claim will be entertained and the legal heir(s) of the registered holder will apply to IEPF for refund of shares and dividends. Any person dealing with the above said shares will be doing so at their own risk.

Name & address of the Share Holder CHANDRAKANTH. S

No. 41, W.No. 9, Shetru Lane, Car Street Near Brucepet Police Station, Ballari.

™MANAPPURAM

Date: 29-08-2024

மணப்புரம் ஹோம் பைனான்ஸ் லிமிடெட் முன்பு மணப்புரம் ஹோம் பைனான்ஸ் பிரைவேட் லிமிடெட்

CIN: U65923K12010PIC039179 யூவிட் 301–315, 3வது தளம், ஏ விங், 'கனகியா வால் தெரு', அந்தேரி-குர்லா சாலை, அந்தேரி கிழக்கு, மும்பை 400093,

சுவாதீன அறிவிப்பு (அசையா சொத்து) கீழே கையொப்பமிட்டுள்ள மணப்புரம் ஹோம் பைனான்ஸ் லிமிடெட் ("MAHOFIN")டின் அங்கீகரிக்கப்பட்ட

2002ம் ஆண்டு கடனீட்டுச் சொத்துக்களை ரொக்கமாக்குதல் மற்றும் நிதி சொத்துக்களை சீரமைத்தல் மற்றும் கடனீட்டுச் சொத்து மீதால உரிமை அமலாக்கச் *(சட்டத்தின்) கீழும் (54 ஆப் 2002), மேற்சொன்ன சட்டத்தின் 13(12)வது பிரிவின் கீழ் வழங்கப்பட்ட அதிகாரத்தின் கீழும் உள்ளம் அம்மாகை "(சட்டத்தன்) கழும் (ச. ஆப் 2012) மற்றுகள்ளன கட்டத்தன் 12 நம் நிய நிய மட்டத்தன் கழும், 2012ம் ஆண்டு கடனீட்டுச் சொத்துக்கள் மீதான உரிமை (அமலாக்க) விதிகள், வது விதிமுறைக்கு ஏற்பவும் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தொகையை கடன்தாரர்கள் மற்றும் உடன் கடன்தாரர்கள் மேற்சொன்ன நோட்டீஸ் கிடைத்த ေ நாட்களுக்குள் திரும்ப செலுத்துமாறு கேட்டுக் கொண்டிருந்தார். கடன்தாரர் மேற்குறிப்பிட்டுள்ள தொகையை திரும்பச் செலுத்த தமறியதால் கடன்தாரர் மற்றும் பொதுவக்களுக்கு பொதுவாகவும் அறிவிக்கப்படுகிறது யாதெனில் கீழே கையொப்பமிட்டுள்ள அங்கீவிக்கப்பட்ட அதிகாரியானவர். இந்ககுறிப்பிட்டுள்ள சொத்தை மேற்சொன்ன சட்டப்பிரிவு 13(4) "(சட்டம்) மற்றும் மேற்சொன்ன விதிகளின் விதி эன் கீழ் அளிக்கப்பட்ட அதிகாரத்தின்படியும் அடையாள கவாதீனம் எடுத்துக் கொண்டார். கடன்தாரருக்கு குறிப்பாகவும், பொதுமக்களுக்கு பொதுவாகவும் எச்சரிக்கப்படுவது யாதெனில், சுவாதீனம் எடுத்துக் கொண்ட இந்த சொத்து மணப்புரம் ஹோம் பைனான்ஸ் லிமிடெட்டிற்கு செலுத்த வேண்டிய தொகைக்கு பிணையமாக உள்ளது என்பதால், யாகும் மேற்படி சொத்து தொடர்பாக எந்தவித வில்லங்கமும் மற்றும் தொடர்புகளையும் வைத்துக் கொள்ளக் கூடாது என்று இதன் மூலம் அறிவிக்கப்படுகிறது

வ. எண்.	கடன்தாரர் மற்றும் உடன் கடன்தாரர் பெயர்/ கடன் கணக்கு எண்/கிளை	இது தொடர்பாக உருவாக்கப்பட்டுள்ள ஈடுபெற்ற சொத்தின் விவரம்	அறிவிப்பு அனுப்பப்பட்ட தேதி மற்றும் செலுத்த வேண்டிய தொகை	சுவாதீன தேதி
1	கண்மணி பி பரணிபாபு ஆர் எல் நளினி ஆர் /MH L00420001613/ வேலூர்	அரசு நஞ்சை எஸ். என். 277/2, செண்பாக்கம் கிரமம், வேலூர் தாலுக்கா, தினமலர் அலுவலம் அருகில், வேலூர் மாவட்டம், செண்பாக்கல் அஞ்சல் (கேலூர். தமிழ்நாடு, பின்கோடு: 83208	12-07-2024 & ლ.4,53,861/-	27-09-2024

ஒப்பம்/- அங்கீகரிக்கப்பட்ட அதிகாரி, தேதி : அக்டோபர் 01, 2024 ப்புரம் ஹோம் பைனான்ஸ் லிமிடெட்

NORTHERN ARC CAPITAL LIMITED CIN: U65910TN1989PLC017021

Regd. Office: IITM Research Park, Phase I, 10th Floor, Kanagam Village, Taramani, Chennai - 600 113

Statement of Unaudited Consolidated Financial Results for the quarter ended June 30, 2024

					(Rs. in lakns)
CI.		Quarter ended			Year ended
SI. No.	Particulars	30 June 2024	31 March 2024	30 June 2023	31 March 2024
140.		Unaudited	Refer Note i	Refer Note i	Audited
1	Total Revenue from Operations	57,774.20	56,392.83	40,141.63	189,008.42
2	Net Profit for the period (before tax, exceptional and / or extraordinary items)	12,345.00	11,382.51	9,153.19	42,023.61
3	Net Profit for the period before tax, (after exceptional and / or extraordinary items)	12,345.00	11,382.51	9,153.19	42,023.61
4	Net Profit for the period after tax, (after exceptional and / or extraordinary items)	9,361.42	8,552.72	7,069.70	31,769.27
	Owners of the holding company	9,349.11	8,881.02	6,768.78	30,833.39
	Non-controlling Interest	12.31	(328.30)	300.92	935.88
5	Total Comprehensive income for the period [Comprising profit for the period (after tax) and other comprehensive income (after tax)]	7,979.98	10,054.30	5,420.69	33,794.62
	Owners of the holding company	7,966.94	10,383.35	5,144.56	32,850.40
	Non-controlling Interest	13.04	(329.05)	276.13	944.22
6	Paid up Equity Share Capital	8,945.99	8,938.54	8,903.13	8,938.54
7	Reserves (excluding Revaluation Reserve)	258,528.22	214,235.38	183,560.60	214,235.38
8	Securities Premium	122,522.50	86,366.40	85,679.02	86,366.40
9	Net worth (Equity and preference share capital + Reserve and surplus excluding revaluation reserve)	277,692.81	231,438.55	200,728.37	231,438.55
10	Paid up Debt Capital / Outstanding debt	-	-	-	-
11	Outstanding Redeemable Preference Shares	-	-	-	-
12	Debt Equity Ratio (Refer note b)	3.22	3.90	3.38	3.90
13	Earnings per share (of Rs. 10 each) (Not annualised for quarter ends)				
	Basic	10.46	9.66	7.62	34.61
	Diluted	6.65	6.70	5.12	23.40
14	Capital Redemption Reserve	3,467.00	3,467.00	3,467.00	3,467.00
15	Debenture Redemption Reserve (Refer note c)	NA	NA	NA	NA
16	Debt Service Coverage Ratio (Refer note d)	NA	NA	NA	NA
17	Interest Service Coverage Ratio (Refer note d)	NA	NA	NA	NA

Notes

- a The SI. No. 1 to 5 and 13 are extracts from the detailed format of statement of unaudited consolidated financial results for the guarter ended June 30 2024 filed with the stock exchange under Regulation 33 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015. The full format of the statement of unaudited consolidated financial results for the quarter ended June 30 2024 are available on the websites of the stock exchanges and the Company
- Debt-equity ratio is (debt securities+borrowings (other than debt securities)+subordinated liabilities) / net worth i.e. equity share capital + instruments entirely equity in nature + other equity.
- As per Rule 18(7)(b)(ii) of Companies (Share Capital and Debenture) Rules 2014 read with the Companies Act 2013 Debenture Redemption Reserve is not required to be created for issue of privately placed debentures by Non- Banking Finance Companies registered with Reserve Bank.
- Debt service coverage ratio and Interest service coverage ratio is not applicable for Non Banking Finance Compan (NBFC) and accordingly no disclosure has been made.
- Subsequent to the quarter ended June 30, 2024, the Holding Company has completed an Initial Public Offer ("IPO") of 2,95,97,646 equity shares of face value of Rs 10 each at an issue price of Rs 263 per equity share (Rs 239 per equity share reserved for employees), comprising of offer for sale of 1,05,32,320 equity shares by selling shareholders and fresh issue of 1,90,65,326 equity shares. The equity shares of the Holding Company were listed on BSE Limited ("BSE") and National Stock Exchange of India Limited ("NSE") on 24th September 2024. Further to the Initial Public Offering ("IPO"), these Unaudited Consolidated Financial Results of Northern Arc Capital Limited (the "Holding Company") has been drawn up fo the first time in accordance with Regulation 33 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements Regulations, 2015 (as amended) ("SEBI LODR") for the quarter ended June 30, 2024 ("Unaudited Consolidated Financia" Results"); have been reviewed by the Audit Committee and approved by the Board of Directors at their meeting held on September 30, 2024 and have been subjected to a limited review by the statutory auditors of the Holding Company. The auditors have issued an unmodified opinion on the financial results.
- The above financial results of the Company have been prepared in accordance with Indian Accounting Standards ('Ind AS') notified under the Companies (Indian Accounting Standards) Rules, 2015 as amended from time to time. prescribed under section 133 of the Companies Act 2013 ('the Act') read with relevant rules issued thereunder and the other accounting principles generally accepted in India. Any application guidance/ clarifications/ directions issued by the Reserve Bank of India or other regulators are implemented as and when they are issued/applicable.
- In terms of the requirement as per RBI notification no. RBI/ 2019/170 DOR (NBFC) CC PD No. 109/22 10.106/2019-20 dated 13 March 2020 on implementation of Indian Accounting Standards. Non Banking Financial Companies (NBFCs) are required to create an impairment reserve for any shortfall in impairment allowances under Ind AS 109 and income recognition asset classification and provisioning (IRACP) norms (including provision on standard assets). The impairmen allowances under Ind AS 109 made by the Company exceeds the total provision required under IRACP (including provision on standard assets) as at June 30 2024 and accordingly, no amount is required to be transferred to impairmen
- In compliance with regulations of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations 2015, limited review of financial results for the quarter ended June 30 2024 has been carried out by the Statutory Auditors of the
- The comparative figures for the guarter ended March 31, 2024 and June 30, 2023 included in these Unaudited Consolidated Financial Results have been neither reviewed nor audited by the statutory auditors of the Holding Company Management of the Group and associate has taken necessary care and diligence to ensure that the financial results for such periods are fairly stated.

For the items referred in sub - clauses (a), (b), (d) of the Regulation 52 (4) of the SEBI (Listing Obligations and Disclosure

Requirements) Regulations, 2015, the pertinent disclosures have been made to the Stock Exchange(s) BSE Limited and National Stock Exchange of India Limited in annexure 1 annexed to the unaudited standalone financial results, which can be accessed on the URL https://www.northernarc.com/financial-results.

NORTHERN ARC CAPITAL LIMITED

CIN: U65910TN1989PLC017021

Regd. Office: IITM Research Park, Phase I, 10th Floor, Kanagam Village, Taramani, Chennai - 600 113

Statement of Unaudited Standalone Financial Results for the quarter ended June 30, 2024

(Rs. in lakhs) Quarter ended Year ended SI. **Particulars** 30 June 2024 31 March 2024 30 June 2023 31 March 2024 Unaudited Unaudited Unaudited Audited Total Revenue from Operations 56,127.92 54.329.23 38.801.82 182,866.03 Net Profit for the period (before tax 10.934.95 7.930.76 37.542.23 exceptional and / or extraordinary items 10.940.63 Net Profit for the period before tax, (after exceptional and / or extraordinary items) 10.940.63 10.934.95 7.930.76 37.542.23 Net Profit for the period after tax, 8,147.78 8,193.94 5,929.58 28,017.11 (after exceptional and / or extraordinary items) [Comprising profit for the period (after tax) and 6,759.00 4,324.98 29,949.33 other comprehensive income (after tax)] 9,602.12 Paid up Equity Share Capital 8.945.99 8.903.13 8.938.54 Reserves (excluding Revaluation Reserve) 250.890.33 207.832.15 179.963.31 207.832.15 122,522.51 86,366.41 86,366.41 Securities premium 85.679.02 Net worth (Equity and preference share capital + Reserve and surplus excluding revaluation 197,131.08 225,035,34 270.054.93 225.035.34 reserve) 10 Paid up Debt Capital/ Outstanding debt 11 Outstanding Redeemable Preference Shares 12 Debt Equity Ratio (Refer note b) 3.32 4.02 3.63 4.02 13 Earnings per share (of Rs. 10 each) (Not annualised for quarter ends) 9.20 6.66 31.45 5.78 6.20 4.49 21.26 Capital Redemption Reserve 2,660.00 2,660.00 2,660.00 2.660.00 NA NΑ 15 Debenture Redemption Reserve (Refer note c) NA NA 16 Debt Service Coverage Ratio (Refer note d) NA NA NA NA 17 Interest Service Coverage Ratio (Refer note d) NA NA NA NA

- The SI, No. 1 to 5, 9, 12 to 14 are extracts from the detailed format of Statement of unaudited standalone financial results $for the \, quarter \, ended \, June \, 30, 2024 \, filed \, with \, the \, stock \, exchange \, under \, with \, Regulation \, 33 \, and \, Regulation \, 52 \, of \, the \, SEBI \, and \, results a constant of the end of the end$ (Listing Obligations and Disclosure Requirement) Regulations, 2015. The full format of the statement of unaudited standalone financial results for the quarter ended June 30, 2024 are available on the websites of the stock exchanges and
- Debt-equity ratio is (debt securities+borrowings (other than debt securities)+subordinated liabilities) / net worth i.e. equity share capital + instruments entirely equity in nature + other equity.
 - As per Rule 18(7)(b)(ii) of Companies (Share Capital and Debenture) Rules 2014 read with the Companies Act 2013, Debenture Redemption Reserve is not required to be created for issue of privately placed debentures by Non-Banking Finance Companies registered with Reserve Bank.
- Debt service coverage ratio and Interest service coverage ratio is not applicable for Non Banking Finance Company (NBFC) and accordingly no disclosure has been made.
- The statement of unaudited standalone financial results have been reviewed by the Audit Committee and subsequently approved by the Board of Directors at their meetings held on September 30, 2024. This unaudited standalone financial results have been subjected to a limited review by the statutory auditors of the Company. The auditors have issued an unmodified opinion on the financial results.
- The unaudited standalone financial results have been prepared in accordance with Indian Accounting Standards ('Ind AS') as per the Companies (Indian Accounting Standard) Rules, 2015 as amended from time to time, notified under section 133 of the Companies Act 203 ('the Act') and other relevant provisions of the Act and in compliance with Regulation 33 and Regulation 52 of the Securities Exchange Board of India ("SEBI") (Listing Obligations and Disclosure Requirements) Regulations 2015, as amended. Any application guidance/ clarifications/ directions issued by Reserve Bank of India (RBI) are implemented as and when they are issued/becomes applicable.
- In terms of the requirement as per RBI notification no. RBI/ 2019/170 DOR (NBFC) CC PD No. 109/22 10.106/2019-20 dated 13 March 2020 on implementation of Indian Accounting Standards, Non Banking Financial Companies (NBFCs) are required to create an impairment reserve for any shortfall in impairment allowances under Ind AS 109 and income recognition asset classification and provisioning (IRACP) norms (including provision on standard assets). The impairment allowances under Ind AS 109 made by the Company exceeds the total provision required under IRACP (including provision on standard assets) as at June 30, 2024 and accordingly, no amount is required to be transferred to impairment
- In compliance with Regulation 33 and Regulation 52 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations 2015, limited review of financial results for the quarter ended June 30, 2024 has been carried out by the
- Subsequent to the quarter ended June 30, 2024, the Company has completed an Initial Public Offer ("IPO") of 2,95,97,646 equity shares of face value of Rs 10 each at an issue price of Rs 263 per equity share (Rs 239 per equity share reserved for employees), comprising of offer for sale of 1,05,32,320 equity shares by selling shareholders and fresh issue of 1,90,65,326 equity shares. The equity shares of the Company were listed on BSE Limited ("BSE") and National Stock Exchange of India Limited ("NSE") on 24th September 2024.
- For the items referred in sub clauses (a), (b), (d) of the Regulation 52 (4) of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015, the pertinent disclosures have been made to the Stock Exchange(s) BSE Limited and National Stock Exchange of India Limited and can be accessed on the URL https://www.northernarc.com/financial-

Place : Mumbai Ashish Mehrotra Date: September 30, 2024 Managing Director & CEO

Place: Mumbai Date: September 30, 2024

Ashish Mehrotra Managing Director & CEO